

035

109/DM/24

Register Number									
--------------------	--	--	--	--	--	--	--	--	--

**DEPARTMENTAL EXAMINATIONS**  
**DEPARTMENTAL TEST FOR AUDIT SUPERINTENDENTS OF HIGHWAYS**  
**DEPARTMENT – SECOND PAPER (ELEMENTARY BOOK-KEEPING)**

(Without Books)

Maximum Time : 2.30 hours

Maximum Marks : 100

**IMPORTANT INSTRUCTIONS**

**DESCRIPTIVE TYPE**

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

**Read the following instructions carefully before beginning to answer the questions.**

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.

விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.

2. In case of doubt, English version is the final.

வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

- I. Write the answer any SIX of the following questions.

கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் ஆறிலுக்கு விடையெழுதுக.

(6 × 4 = 24)

1. What is meant by subsidiary books?

துணை ஏடுகள் என்றால் என்ன?

2. What is endorsement?

மேலெழுதுதல் (Endorsement) என்றால் என்ன?

3. How to balance the petty cash book?

சில்லறை ரொக்க ஏட்டை எவ்வாறு இருப்புக் கட்டுவாய்?

[Turn over

4. What are the advantages of petty cash book?

சில்லறை ரொக்க ஏட்டின் நன்மைகள் யாவை?

5. What are the advantages of Bank Reconciliation Statement?

வங்கிச் சரிக்கட்டும் பட்டியல் தயாரிப்பதால் ஏற்படும் நன்மைகள் யாவை?

6. Write short notes : (a) Revenue (b) Purchases (c) Assets.

சிறு குறிப்பு வரைக : (அ) வருவாய் (ஆ) கொள்முதல் (இ) சொத்துக்கள்.

7. What are the basic concepts of accounting?

அடிப்படைக் கணக்கியல் கருத்துகள் யாவை?

8. Explain the meaning of Double Entry System.

இரட்டைப் பதிவு முறையின் விளக்கத்தை விளக்குக.

II. Write the answer any SIX of the following questions.

கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் ஆறிலுக்கு விடையெழுதுக.

(6 × 6 = 36)

1. Enter the following transactions in cash book with cash and discount column of Nandakumar.

2003 Jan.	1	Cash in hand Rs. 60,000
	3	Bought goods from Premnath Rs. 10,000
	4	Opened a current account with bank Rs. 15,000
	7	Withdraw from bank Rs. 5,000
	8	Sold goods to Kandan for Rs. 10,000 credit on terms 2% cash discount if payable within two weeks
	10	Paid cash to Premnath less 1% C.D.
	14	Received a cheque from Arul Rs. 3,400 allowed him discount Rs. 100/-
	15	Kandan settled his account

கீழ்க்காணும் நடவடிக்கைகளை திரு. நந்தகுமாரின் ரொக்கம் மற்றும் தள்ளுபடி பத்திகளுடைய ரொக்க ஏட்டில் பதிவு செய்க.

		ரூ.
2003 ஜனவரி 1	கையிருப்பு ரொக்கம்	60,000
3	பிரேம்நாத்திடமிருந்து சரக்கு வாங்கியது	10,000
4	வங்கியில் நடப்புக் கணக்கு தொடங்கியது	15,000
7	வங்கியிலிருந்து பணம் எடுத்தது	5,000
8	இரு வாரங்களுக்குள் பணம் செலுத்தினால் 2% ரொக்கத் தள்ளுபடி என்ற நிபந்தனை அடிப்படையில் கந்தனுக்கு கடனுக்கு விற்ற சரக்கு	10,000
10	பிரேம்நாத்திற்கு 1% ரொக்கத் தள்ளுபடி கழித்து மீதித் தொகையை செலுத்தியது	
14	அருளிடமிருந்து பெற்ற காசோலை தள்ளுபடி அனுமதித்தது	3,400 100
15	கந்தன் தன் கணக்கைத் தீர்த்தார்	

2. Enter the following petty transactions in the Analytical Petty Cash Book for Mr. Elangovan.

2002		Rs.
Oct.	1 Balance in hand	410
	1 Received from the head cashier	1,090
	3 Paid electricity charges	335
	5 Bought stationery	128
	8 Printing charges	150
	9 Postage stamps purchased	65
	13 Repairs to furniture	125
	14 Telegram sent to suppliers	50
	15 Repairs to computer	250

திரு. இளங்கோவனின் பாகுபடுத்தப்பட்ட சில்லறை ரொக்க ஏட்டில் கீழ்காணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.

		ரூ.
2002 அக்டோபர்	1 ரொக்க இருப்பு	410
	1 தலைமைக் காசாளரிடமிருந்து பெற்றது	1,090
	3 மின்கட்டணம் செலுத்தியது	335
	5 எழுதுபொருள் வாங்கியது	128
	8 அச்சுச் செலவு	150
	9 அஞ்சல் தலைகள் வாங்கியது	65
	13 அறைகலனைப் பழுதுபார்த்தது	125
	14 சரக்கீந்தோருக்கு அனுப்பிய தந்தி	50
	15 கணிப்பொறி பழுதுபார்த்தது	250

3. What are the items appearing in the debit and credit side of trading account?

வியாபாரக் கணக்கின் பற்றுப்பக்கம் மற்றும் வரவுப் பக்கத்தில் இடம்பெறும் இனங்கள் யாவை?

4. Explain the steps in journalising.

குறிப்பேட்டில் நடவடிக்கையைப் பதிவு செய்யும் முறையினை விளக்குக.

5. What are the differences between cash book and pass book?

ரொக்க ஏட்டிற்கும், செல்லேட்டிற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

6. When an extract of cash book (bank column) and pass book is given :

Given below are the entries in the bank column of the cash book and the pass book. Prepare Bank Reconciliation Statement of Mr. Sekar as on August 31, 2003.

**Cash Book**  
(Bank Columns)

Dr			Cr		
Date	Particulars	Amount	Date	Particulars	Amount
2003		Rs.	2003		Rs.
Aug. 1	To Balance b/d	20,525	Aug. 8	By Kokila A/c	12,000
18	To Shankar A/c	6,943	26	By Geetha A/c	9,740
19	To Sales A/c (Rajan)	450	28	By Latha A/c	11,780
20	To Commission A/c (Babu)	200	30	By Salaries A/c (Amala)	720
20	To Nirmala A/c	7,810	31	By Balance c/d	1,688
		35,928			35,928
Sep. 1	To Balance b/d	1,688			

Pass Book

Date	Particulars	Dr.	Cr.	Balance
		Withdrawals	Deposits	Dr./Cr.
		Rs.	Rs.	Rs.
1.8.03	By Balance b/d			20,525 Cr.
9.8.03	To Kokila	12,000		8,525 Cr.
19.8.03	By Shankar		6,943	15,468 Cr.
25.8.03	By Rajan		450	15,918 Cr.
26.8.03	To Geetha	9,740		6,178 Cr.
27.8.03	By Babu		200	6,378 Cr.
28.8.03	To Amala	720		5,658 Cr.
30.8.03	By B/R		20,000	
	By Interest		25	
	By Interest on Investment		1,820	27,503 Cr.
31.8.03	To B/P	4,000		23,503 Cr.

ரொக்க ஏட்டின் வங்கிப் பத்தியும் செவ்வேடும் கொடுக்கப்பட்டிருக்கும்போது :

ரொக்க ஏட்டின் வங்கிப் பத்தி மற்றும் செவ்வேட்டிலுள்ள பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 2003 ஆகஸ்ட் 31 இல் திரு. சேகரின் வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயாரிக்க.

ரொக்க ஏடு  
(வங்கிப் பத்தி)

ப			வ		
நாள்	விவரம்	தொகை	நாள்	விவரம்	தொகை
2003		ரூ.	2003		ரூ.
ஆக. 1	இருப்பு கீ/கொ	20,525	ஆக. 8	கோகிலா க/கு	12,000
18	சங்கர் க/கு	6,943	26	கீதா க/கு	9,740
19	விற்பனை க/கு (ராஜன்)	450	28	லதா க/கு	11,780
20	கழிவு க/கு (பாபு)	200	30	சம்பளம் க/கு (அமலா)	720
20	நிர்மலா க/கு	7,810	31	இருப்பு கீ/இ	1,688
		35,928			35,928
செப் 1	இருப்பு கீ/கொ	1,688			

செல்லேடு

தேதி	விவரம்	பற்று	வரவு	இருப்பு
		எடுப்புகள்	வைப்புகள்	ப/வ
2003		ரூ.	ரூ.	ரூ.
ஆக. 1	இருப்பு கீ/கொ			20,525 வ
9	கோகிலா	12,000		8,525 வ
19	சங்கர்		6,943	15,468 வ
25	ராஜன்		450	15,918 வ
26	கீதா	9,740		6,178 வ
27	பாபு		200	6,378 வ
28	அமலா	720		5,658 வ
30	பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு		20,000	
	வட்டி		25	
	முதலீடு மீதான வட்டி		1,820	27,503 வ
31	செலுத்துதற்குரிய மாற்றுச்சீட்டு	4,000		23,503 வ

7. When balance as per pass book (favourable) is given :

Mrs. Jame's pass book showed a balance of Rs. 25,000 on June 30, 2003. Her cash book shows difference balance. On examination, it is found that

- No record has been made in the cash book for a dishonour of a cheque for Rs. 250.
- Cheques paid into bank amounting to Rs. 3,500 were paid into the bank on June 28, 2003 and the same had not been entered in the pass book.
- Bank charges of Rs. 300 have not been entered in the cash book.
- Cheques amounting to Rs. 9,000 issued to Ms. Devi has not been presented for payment still.
- Mr. Balu who owed Rs. 3,000 has directly paid the sum into the bank account.

You are required to prepare a Bank Reconciliation Statement and ascertain the balance as per cash book.

செல்லேட்டின்படி சாதகமான இருப்பு கொடுக்கப்பட்டிருக்கும் போது :

திரு. ஜேம்ஸ் செல்லேடு 2003 ஜூன் 30இல் வங்கியிருப்பு ரூ. 25,000 காட்டிற்று. அவருடைய ரொக்க ஏடு வேறுபாடான இருப்பு நிலையை காட்டிற்று. சரிபார்த்ததில் கீழ்க்காணும் விவரங்கள் கிடைத்தன.

(அ) காசோலை அவமதிக்கப்பட்டது ரூ. 250 ரொக்க ஏட்டில் பதியவில்லை.

(ஆ) ஜூன் 28, 2003 இல் வங்கியில் செலுத்திய காசோலை ரூ. 3,500 செல்லேட்டில் பதிவு காணப்படவில்லை.

(இ) வங்கிக் கட்டணம் ரூ. 300 ரொக்க ஏட்டில் பதியவில்லை.

(ஈ) செல்வி. தேவி அவர்களுக்கு விடுத்த காசோலைகள் ரூ. 9,000 பணமாக்கப்படவில்லை.

(உ) திரு. பாலு தான் செலுத்த வேண்டிய ரூ. 3,000ஐ நேரடியாக வங்கியில் செலுத்தினார்.

வங்கிச் சரிக்கட்டு பட்டியல் தயாரிக்க. மேலும் ரொக்க ஏட்டின் இருப்பினை கணக்கிடுக.

### III. Write the answer any FOUR of the following questions.

கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் நான்கிற்கு விடை எழுதுக.

(4 × 10 = 40)

1. Enter the following transactions in Triple Column Cash Book of Mrs. Raja Durai.

2002

May 1 Cash Balance Rs. 6,000

Bank Balance Rs. 4,000

2 Withdrew from Bank Rs. 2,000

3 Abdulla directly paid into our bank account Rs. 3,000

4 Cheque received from Daniel Rs. 5,000 sent to Bank

7 Cheque received from Ramakrishnan for sales Rs. 8,000

8 Received cash from Subramaniam Rs. 2,800.

Discount allowed Rs. 200

10 Ramakrishnan's cheque sent to bank for collection

14 Paid to Balu by cheque Rs. 13,900. Discount received Rs. 100

17 Withdrew cash for personal use Rs. 1,500 and by cheque Rs. 12,500

27 Rent paid Rs. 2,000

திரு. ராஜதுரையின் முப்பத்தி ரொக்க ஏட்டில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.  
விவரம் தொகை ரூ.

நாள்		
2002 மே 1	ரொக்க இருப்பு	6,000
	வங்கி இருப்பு	4,000
2	வங்கியிலிருந்து எடுத்தது	2,000
3	அப்துல்லா நமது வங்கிக் கணக்கில் நேரடியாகக் காட்டியது	3,000
4	டேனியலிடமிருந்து பெறப்பட்ட ரூ. 5,000 க்கான காசோலை வங்கிக்கு அனுப்பப்பட்டது	
7	இராமகிருஷ்ணனுக்கு சரக்கு விற்று பெற்ற காசோலை	8,000
8	சுப்பிரமணியத்திடமிருந்து ரொக்கம் பெற்றது	2,800
	அளித்த தள்ளுபடி	200
10	இராமகிருஷ்ணனின் காசோலை வசூலுக்காக வங்கிக்கு அனுப்பப்பட்டது	
14	பாலுக்கு காசோலை வழங்கியது	13,900
	பெற்ற தள்ளுபடி	100
17	சொந்த தேவைக்காக எடுத்த ரொக்கம்	1,500
	சொந்த தேவைக்காக காசோலை விடுத்தது	12,500
27	வாடகை செலுத்தியது	2,000

2. From the following Trial Balance of M/s Ram & Sons, prepare Trading and Profit and Loss Account for the year ending on 31<sup>st</sup> March 2002 and the Balance Sheet as on that date:

Trial Balance as on 31<sup>st</sup> March 2002

Particulars	Debit	Credit
	Rs.	Rs.
Opening Stock (1.4.2001)	5,000	
Purchases	16,750	
Discount Allowed	1,300	
Wages	6,500	
Sales		30,000
Salaries	2,000	
Travelling Expenses	400	
Commission	425	
Carriage Inward	275	
Administration Expenses	105	



Particulars	Debit Rs.	Credit Rs.
Trade Expenses	600	
Interest	250	
Building	5,000	
Furniture	200	
Debtors	4,250	
Creditors		2,100
Capital		13,000
Cash	2,045	
	45,100	45,100

Stock on 31<sup>st</sup> March 2002 was Rs. 6,000.

கீழ்க்காணும் ராம் & சன்ஸ் நிறுவனத்தின் இருப்பாய்விலிருந்து 2002, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார, இலாப நட்டக் கணக்கையும் அந்நாளைய இருப்பு நிலைக்குறிப்பையும் தயாரிக்க.

2002 ஆம் மார்ச் 31 ஆம் நாளைய இருப்பாய்வு

விவரம்	பற்று ரூ.	வரவு ரூ.
தொடக்கச் சரக்கிருப்பு (1.4.2001)	5,000	
கொள்முதல்	16,750	
தள்ளுபடி அளித்தது	1,300	
கூலி	6,500	
விற்பனை		30,000
சம்பளம்	2,000	
போக்குவரத்துச் செலவுகள்	400	
கழிவு	425	
உள்தூக்குக் கூலி	275	
நிர்வாகச் செலவுகள்	105	
வியாபாரச் செலவுகள்	600	
வட்டி	250	
கட்டிடம்	5,000	

விவரம்	பற்று ரூ.	வரவு ரூ.
அறைகலன்	200	
கடனாளிகள்	4,250	
கடனீந்தோர்		2,100
முதல்		13,000
ரொக்கம்	2,045	
	45,100	45,100

31 மார்ச் 2002 அன்று மதிப்பிடப்பட்ட சரக்கிருப்பு ரூ. 6,000.

3. Briefly explain the users and their need for accounting information.

கணக்கியல் தகவல்களைப் பயன்படுத்துவோர்கள் மற்றும் அவர்களுக்கான தேவைகளை விரிவாக விளக்குக.

4. The Trial Balance of Mr. Uma Shankar shows the following balances on 31<sup>st</sup> March 2000. Prepare final accounts.

Debit Balance	Rs.	Credit Balance	Rs.
Purchases	70,000	Capital	56,000
Sales returns	5,000	Sales	1,50,000
Opening stock	20,000	Purchase returns	4,000
Discount allowed	2,000	Discount received	1,000
Bank charges	500	Sundry creditors	30,000
Salaries	4,500		
Wages	5,000		
Freight inwards	4,000		
Freight outwards	1,000		
Rent, rates and taxes	5,000		
Cash in hand	1,000		
Plant & Machinery	50,000		
Sundry Debtors	60,000		
Cash at Bank	7,000		
Advertising	6,000		
	2,41,000		2,41,000

Closing Stock on 31<sup>st</sup> March 2000 was Rs. 30,000.

திரு. உமா சங்கரின் இருப்பாய்வு 31 மார்ச் 2000ல் பின்வருமாறு காண்பிக்கின்றது. இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க.

பற்று இருப்பு	ரூ.	வரவு இருப்பு	ரூ.
கொள்முதல்	70,000	முதல் கணக்கு	56,000
விற்பனைத் திருப்பம்	5,000	விற்பனை	1,50,000
தொடக்கச் சரக்கிருப்பு	20,000	கொள்முதல் திருப்பம்	4,000
தள்ளுபடி கொடுத்தது	2,000	தள்ளுபடி பெற்றது	1,000
வங்கிக் கட்டணம்	500	கடனீந்தோர்	30,000
சம்பளம்	4,500		
கூலி	5,000		
உள் ஏற்றிச் செல் செலவு	4,000		
வெளி ஏற்றிச் செல் செலவு	1,000		
வாடகை மற்றும் வரி	5,000		
ரொக்க கையிருப்பு	1,000		
பொறியும் பொறித் தொகுதியும்	50,000		
பற்பல கடனாளிகள்	60,000		
வங்கியிருப்பு	7,000		
விளம்பரம்	6,000		
	2,41,000		2,41,000

31 மார்ச் 2000 அன்று மதிப்பிடப்பட்ட இறுதிச் சரக்கிருப்பு ரூ. 30,000.

5. What are the advantages of Double Entry Systems?

இரட்டைப்பதிவு முறையின் நன்மைகள் யாவை?